



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 224.]

பாராளுமன்றக் கூட்ட அறிக்கை

2017 நவம்பர் 28, செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணிக்கு

சமூகமளித்தோர்:

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர்

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளரும்

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்

கௌரவ வஜிர அபேவர்தன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

கௌரவ ஜோன் அமரதுங்க, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்

கௌரவ மஹிந்த அமரவீர, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானும்

கௌரவ அகில விராஜ் காரியவசம், கல்வி அமைச்சர்

கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்

கௌரவ மனோ கணேசன், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும் மொழிகள் அமைச்சர்

கௌரவ தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை அமைச்சர்

கௌரவ நிமல் சிறிபால த சில்வா, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்

கௌரவ துமிந்த திசாநாயக்க, கமத்தொழில் அமைச்சர்

கௌரவ எஸ். பீ. நாவினன், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரும் புத்தசாசன அமைச்சரும்

கௌரவ நிலாட் பதியுதீன், கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர்

கௌரவ (திரமதி) சந்திராணி பண்டார, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்

கௌரவ பைலர் முஸ்தபா, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

- கௌரவ அநூர பிரியதர்ஷன யாப்பா**, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
- கௌரவ சாகல ரத்நாயக்க**, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ அர்ஜுன ரணதுங்க**, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ பாட்டனி சம்பிக ரணவக்க**, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ சந்திம வீரக்கொடி**, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
- கௌரவ மங்கள சமரவீர**, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்
- கௌரவ மஹிந்த சமரசிங்க**, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்
- கௌரவ டபிள்யூ. ம. ஜே. செனேவிரத்ன**, தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன**, சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்
- கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா**, நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சர்
- கௌரவ டி.எம். சுவாமிநாதன்**, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்
- கௌரவ ரஹ் ஹகீம்**, நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்
- கௌரவ கபீர் ஹஷீம்**, அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ பி. ஹரிசன்**, கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சர்
- கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா**, பிரதேச அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன**, அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ வசந்த அலுவிறாரே**, கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ரீ. பீ. ஏக்கநாயக்க**, காணி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ டிலான் பெரேரா**, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ நிரோஷன் பெரேரா**, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ (டாக்டர்) (திரமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே**, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ பாலித ரங்கே பண்டார**, நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
- கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன்**, கல்வி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ இரான் விக்கிரமரத்ன**, நிதி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ருவன் விஜேவர்தன**, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
- கௌரவ திலிப் வெதஆரச்சி**, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ரவீந்திர சமரவீர**, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ சுஜீவ சேனசிங்க**, சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர்
- கௌரவ லக்ஷமன் செனேவிரத்ன**, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர்

கௌரவ ஏ. எச். எம். பெளளி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர்

கௌரவ அசோக் அபேசிங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர்

கௌரவ லஸந்த அலகியவன்ன, நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர்

கௌரவ பைஸால் காசிம், சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர்

கௌரவ துனேஷ் கன்கந்த, அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர்

கௌரவ அநுராத ஜயரத்ன, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ மனுவஷ நாணாயக்கார, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பிரதி அமைச்சர்

கௌரவ கருணாரத்ன பரணவிதான, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர்

கௌரவ தாராநாத் பஸ்நாயக்க, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

கௌரவ நிஷாந்த முதுஹெட்டிகமகே, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ அமீர் அலி சிறாப்தீன், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி

கௌரவ ரோஹித அபேகுணவர்தன

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன

கௌரவ துஷார இந்துனில் அமரசேன

கௌரவ ஜே.சீ. அலவத்துவல

கௌரவ ஆனந்த அலுத்தமகே

கௌரவ மஹிந்தானந்த அலுத்தமகே

கௌரவ ரஞ்சித் அலுவிறாரே

கௌரவ ரவி கருணாநாயக்க

கௌரவ அ. அரவிந்த் குமார்

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி

கௌரவ வேலு குமார்

கௌரவ சந்திரசிறி கஜதீர

கௌரவ சந்திம கமகே

கௌரவ பியசேன கமகே

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில
 கௌரவ நிஹால் கலப்பத்தி
 கௌரவ தினேஷ் குணவர்தன
 கௌரவ பந்துல குணவர்தன
 கௌரவ எஸ். எம். சந்திரசேன
 கௌரவ டி.வீ. சானக
 கௌரவ சிசிர ஜயகொடி
 கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
 கௌரவ நலின் பண்டார ஜயமஹ
 கௌரவ அனூர சிட்னி ஜயரத்ன
 கௌரவ பியங்கர ஜயரத்ன
 கௌரவ லக்கி ஜயவர்தன
 கௌரவ மயில்வாகனம் திலகராஜா
 கௌரவ க. துரைரெட்ணசிங்கம்
 கௌரவ ஜனக பண்டார தென்னகோன்
 கௌரவ எம்.எஸ். தெளபீக்
 கௌரவ சிறினால் டி. மெல்
 கௌரவ பியல் நிசாந்த த சில்வா
 கௌரவ ரீ. ரன்ஜித் த சொய்சா
 கௌரவ விமலவீர திசாநாயக்க
 கௌரவ வீரகுமார திசாநாயக்க
 கௌரவ சாலிந்த திசாநாயக்க
 கௌரவ டக்ளஸ் தேவானந்தா
 கௌரவ வாசுதேவ நாணாயக்கார
 கௌரவ இ. சான்ஸ் நிர்மலநாதன்
 கௌரவ புத்திக பத்திரண
 கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
 கௌரவ கே.கே. பியதாஸ
 கௌரவ சனத் நிசாந்த பெரேரா
 கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா
 கௌரவ அருந்திக்க பர்னாந்து
 கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து
 கௌரவ அசோக்க பிரியந்த
 கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர
 கௌரவ எஸ். பிரேமரத்ன
 கௌரவ பந்துல லால் பண்டாரிகொட

கௌரவ தார்க்க பாலசூரிய
 கௌரவ விஜித பேருகொட
 கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர்
 கௌரவ எஸ்.எம். மரிக்கார்
 கௌரவ இம்ரான் மஹ்ரூப்
 கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க
 கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண
 கௌரவ பிமல் ரத்நாயக்க
 கௌரவ சீ. பீ. ரத்நாயக்க
 கௌரவ லொஹான் ரத்வத்தே
 கௌரவ பிரசன்ன ரணதுங்க
 கௌரவ பிரசன்ன ரணவீர
 கௌரவ இஷாக் ரஹுமான்
 கௌரவ முஜிபுர் ரஹுமான்
 கௌரவ ஹர்ஷண ராஜகருணா
 கௌரவ நாமல் ராஜபசஷ
 கௌரவ மஹிந்த ராஜபக்ஷ
 கௌரவ காமினி லொக்குகே
 கௌரவ ஜானக வக்கும்புர
 கௌரவ (திருமதி) பவித்திராதேவி வன்னிஆரச்சி
 கௌரவ விதுற விக்கிரமநாயக்க
 கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன
 கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸீதா விஜேமான்ன
 கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன
 கௌரவ (திருமதி) ஸ்ரீ யாணி விஜேவிக்கிரம
 கௌரவ சமிந்த விஜேசிறி
 கௌரவ துஸீப் விஜேசேகர
 கௌரவ கஞ்சன விஜேசேகர
 கௌரவ ஹேஷான் விதானகே
 கௌரவ குமார வெல்கம
 கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன்
 கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா
 கௌரவ சந்தித் சமரசிங்க
 கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
 கௌரவ எம்.எச்.எம். சல்மான்

கௌரவ முத்து சிவலிங்கம்
 கௌரவ எம்.ஏ. சுமந்திரன்
 கௌரவ வடிவேல் சுரேஷ்
 கௌரவ சத்தூர சந்தீப சேனாரத்ன
 கௌரவ செஹான் சேமசிங்க
 கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
 கௌரவ இந்திக அறுருத்த ஹேரத்
 கௌரவ கனக ஹேரத்
 கௌரவ விஜித ஹேரத்

திரு. தம்மிக தசநாயக்க, பாராளுமன்றச் செயலாளர் நாயகம்

திரு. நீல் இத்தவல, பணியாட்டொகுதிப் பிரதானியும் பிரதிப் பாராளுமன்றச் செயலாளர் நாயகமும்

திருமதி குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம்

திரு. டிக்கிரி கே. ஜயதிலக, உதவிச் செயலாளர் நாயகம்

ஒத்திவைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கூடியது. சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1. குழு அறிக்கைகள் சமர்ப்பணம்: (1) போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபசஷ சார்பாக அக் குழுவின் உறுப்பினர் கௌரவ ஜே.சீ. அலவத்துவல, அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட,

- (i) 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்;
- (ii) 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, கப்பற்றொழில் முகவர்களுக்கு, கப்பற் சரக்கனுப்புனருக்கு, கலன்செயற்படுத்தாப் பொதுக் காவுனருக்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துனருக்கு உரிமமளித்தல் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகள்;
- (iii) 2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் (இலங்கை) கம்பனியின் வருடாந்த அறிக்கை;
- (iv) 2014/2015 ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை; மற்றும்
- (v) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் ஆண்டறிக்கை

தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

(2) உற்பத்திகளும் சேவைகளும் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ நலின் பண்டாற ஜயமஹ சார்பாக அக் குழுவின் உறுப்பினர் கௌரவ சந்தித் சமரசிங்க, அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட, “2007/2008, 2008/2009, 2009/2010, 2010/2011 மற்றும் 2011/2012 ஆம் ஆண்டுகளுக்கான நஷனல் பேப்பர் கம்பனி லிமிடெட்டின் வருடாந்த அறிக்கைகள்” தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை **சபாபீடத்தினிடப்பட** வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

2. மனுக்கள்:

- (i) ஹரிந்தகொல்ல, இசுருசிரி உயன, இல. 155 இல் வதியும் திரு. ஈ.ஜி.ஜே.கே. அம்பதென்னவினது 2017.09.25 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
 - (ii) நுகேகொட, மிரிஹான வீதி, இல. 66/44/1/1, எனும் முகவரியில் வதியும் திரு. யூ. லலித் விஜேதுங்கவினது 2017.08.10 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்
- கௌரவ ஜே.சீ. அலவத்துவல சமர்ப்பித்தார்.

25அ ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய மேற்படி மனுக்கள் பொது மனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.

3. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) — (ஒதுக்கப்பட்ட பதினாறாவது நாள்) : குழு ஆய்நிலையில் மேலும் பரிசீலனை.

(குழுநிலையில்)

சபாநாயகர் தலைமை தாங்கினார்,

தலைப்பு 106

நிகழ்ச்சித்திட்டம் 01 (மீண்டுவரும் செலவினம்)

“நிகழ்ச்சித்திட்டம் 10/- ரூபாவினால் குறைக்கப்படுமாக” என கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம பிரேரித்தார்.

(மு.ப. 11.06 மணிக்கு பிரதிச் சபாநாயகர் தலைமை தாங்கினார்.)

(மு.ப. 11.46 மணிக்கு கௌரவ கனக ஹேரத் தலைமை தாங்கினார்.)

(பி.ப. 1.00 மணிக்கு கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்கினார்.)

(பி.ப. 2.10 மணிக்கு கௌரவ செஹான் சேமசிங்க தலைமை தாங்கினார்.)

(பி.ப. 3.44 மணிக்கு கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி தலைமை தாங்கினார்.)

(பி.ப. 5.04 மணிக்கு கௌரவ வேலு குமார் தலைமை தாங்கினார்.)

(பி.ப. 6.04 மணிக்கு கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்கினார்.)

(பி.ப. 6.51 மணிக்கு சபாநாயகர் தலைமை தாங்கினார்.)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

106 ஆம் தலைப்பின் 01 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மீண்டுவருஞ் செலவுக்கென ரூபா 141,250,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சித்திட்டம் 01 (மூலதனச் செலவினம்)

106 ஆம் தலைப்பின் 01 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மூலதனச் செலவுக்கென ரூபா 555,500,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சித்திட்டம் 02 (மீண்டுவரும் செலவினம்)

106 ஆம் தலைப்பின் 02 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மீண்டுவருஞ் செலவுக்கென ரூபா 529,050,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தலைப்பு 221

நிகழ்ச்சித்திட்டம் 01 (மீண்டுவரும் செலவினம்)

221 ஆம் தலைப்பின் 01 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மீண்டுவருஞ் செலவுக்கென ரூபா 885,510,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சித்திட்டம் 01 (மூலதனச் செலவினம்)

221 ஆம் தலைப்பின் 01 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மூலதனச் செலவுக்கென ரூபா 2,120,400,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சித்திட்டம் 02 (மீண்டுவரும் செலவினம்)

221 ஆம் தலைப்பின் 02 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மீண்டுவருஞ் செலவுக்கென ரூபா 728,590,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சித்திட்டம் 02 (மூலதனச் செலவினம்)

221 ஆம் தலைப்பின் 02 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மூலதனச் செலவுக்கென ரூபா 90,600,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தலைப்பு 328

நிகழ்ச்சித்திட்டம் 01 (மீண்டுவரும் செலவினம்)

328 ஆம் தலைப்பின் 01 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மீண்டுவருஞ் செலவுக்கென ரூபா 348,950,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சித்திட்டம் 01 (மூலதனச் செலவினம்)

328 ஆம் தலைப்பின் 01 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மூலதனச் செலவுக்கென ரூபா 31,100,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“குழு செய்து முடித்த பரிசீலனை பற்றித் தலைவர் சபைக்கு அறிவிப்பதுடன் குழு மீண்டும் கூடுவதற்கு அனுமதி கோருவாராக” என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குழு செய்து முடித்த பரிசீலனை பற்றி அறிவிக்கப்பட்டது. 2017 நவம்பர் மாதம் 29 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் கூடும்.

4. வணிகக் கப்பற்ொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்: துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் சார்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிகக் கப்பற்ொழில் சட்டத்தின் 126 மற்றும் 321 ஆம் பிரிவுகளின் கீழ், கடலோடிகளுக்கான பயிற்சியளித்தல், சான்றளித்தல், காவல் காத்தலில் ஈடுபடல் நியமங்கள் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 மே 08 ஆம் திகதிய 2018/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்ட 2016 ஒக்டோபர் 04 ஆம் திகதிய 1987/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.10.17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

5. கப்பற்றொழில் முகவர்களுக்கு, கப்பற் சரக்கனுப்புனருக்கு, கலன்செயற்படுத்தாப் பொதுக்காவுனருக்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துனருக்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்: துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் சார்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, கப்பற்றொழில் முகவர்களுக்கு, கப்பற்சரக்கனுப்புனருக்கு, கலன்செயற்படுத்தாப் பொதுக்காவுனருக்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துனருக்கு உரிமமளித்தல் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ், 2017 ஆம் ஆண்டின் கப்பற்றொழில் முகவர்கள், கப்பற்சரக்கனுப்புனர்கள், கலன்செயற்படுத்தாப் பொதுக்காவுனர் மற்றும் கொள்கலன் செயற்படுத்துனர் (கட்டணங்களின் அமைப்பு முறை) ஒழுங்குவிதிகள் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஒற்றோபர் 17 ஆம் திகதி 2041/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.11.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

6. வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் - 2012/2013: துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் சார்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14 (3) ஆம் பிரிவின் கீழ் 2016.01.28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.03.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

7. வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் - 2013/2014: துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் சார்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14 (3) ஆம் பிரிவின் கீழ் 2016.09.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.03.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

8. இலங்கை துறைமுக அதிகாரஸபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2012: துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் சார்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14 (3) ஆம் பிரிவின் கீழ் 2015.10.08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2012.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை துறைமுக அதிகாரஸபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

9. இலங்கை துறைமுக அதிகாரஸபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2013:

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் சார்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14 (3) ஆம் பிரிவின் கீழ் 2016.06.21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை துறைமுக அதிகாரஸபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

10. இலங்கை துறைமுக அதிகாரஸபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2014:

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் சார்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14 (3) ஆம் பிரிவின் கீழ் 2016.11.12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை துறைமுக அதிகாரஸபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

11. ஒத்திவைப்பு (சூரியவெவ கிரிக்கட் மைதானப் பிரவேசப் பாதைக்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான இழப்பீடு) : “இப்பாராளுமன்றம் இப்பொழுது ஒத்திவைக்கப்படுமாக” என பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.

பிரேரணை எடுத்தியம்பப்பெற்று விவாதிக்கப்பட்டது.

“கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி தலைமை தாங்குவாராக” என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பி.ப. 7.12 மணிக்கு கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி தலைமை தாங்கினார்.)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பி.ப. 7.24 மணிக்கு, 2017 நவம்பர் 15 ஆம் திகதிய சபைத் தீர்மானத்திற்கமைய 2017 நவம்பர் மாதம் 29 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணிவரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.